

I. அ) பொருள் கூறுக:

4×1= 4

1. தேசம் - 2. பராபரமே - 3. சும்பி - 4. மாசிலன் -

ஆ) எதிர்ச்சொல் தருக:

4×1= 4

1. ஒற்றுமை × 2. கற்றவர் × 3. நல்வினை × 4. புகழாமை ×

இ) பிரித்து எழுதுக:

4×1= 4

1. நினைப்பதுவே = 2. மூதுரை = 3. கடுஞ்சொல் = 4. நீள்வானம் =

ஈ) சேர்த்து எழுதுக:

4×1= 4

1. தம் + உயிர் = 2. மேற்கு + மலைகள் =

3. இனிமை + உயிர் 4. நிறை + மதி

II அ) கோடிட்ட இடத்தை நிரப்புக:

4×1= 4

1. \_\_\_\_\_ அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்று காந்தியடிகள் உறுதிக்கொண்டார்.

2. மாடு என்ற சொல்லுக்குச் \_\_\_\_\_ என்னும் பொருளும் உண்டு.

3. தமிழுக்கு \_\_\_\_\_ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

4. வள்ளலார் தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய \_\_\_\_\_

தொடங்கினார்.

ஆ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

8× ½ =4

1. காந்தியடிகளைக் கவர்ந்த நூல் \_\_\_\_\_.

அ) சிலப்பதிகாரம் ஆ) திருக்குறள் இ) மணிமேகலை

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் \_\_\_\_\_ கட்டுவர்.

அ) செடி ஆ) கொடி இ) தோரணம்

3. அமுதசுரபி தோன்றும் திங்கள் \_\_\_\_\_.

அ) ஆணி ஆ) புரட்டாசி இ) வைகாசி

4. ஆங்கில அரசு \_\_\_\_\_ என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

அ) ரௌலட்சட்டம் ஆ) ஜாலியன் வாலாபாக்

இ) வெள்ளையனே வெளியேறு

5. "தொன்மை" என்னும் சொல்லின் பொருள் \_\_\_\_\_.

அ. புதுமை ஆ. பழமை இ. பெருமை

6. 'மா' என்னும் சொல்லின் பொருள் \_\_\_\_\_.

அ. மாடம் ஆ. வானம் இ. விலங்கு

7. தம் பொருளைக் கவர்ந்தவரிடம் \_\_\_\_\_ காட்டியவர் வள்ளலார்.

அ. கோபம் ஆ. வெறுப்பு இ. அன்பு

8. இல்லாதவர்க்கு கொடுத்து மகிழ்வதே \_\_\_\_\_ ஆகும்.

அ. வறுமை ஆ. ஈகை இ. பழமை

இ) பொருத்துக:

8× ½ = 4

1. பொங்கல் விழா - பாரதியார்

2. பழையன கழிதல் - அருவி

3. தமிழ்நாட்டுக் கவிஞர் - போகித் திருநாள்

4. குற்றாலம் - தமிழர் திருநாள்

5. கோமுகி - அரிய வகை பாத்திரம்

6. தீவதிலகை - பசிப்பிணி போக்கியவர்

7. அமுத சுரபி - பொய்கை

8. வள்ளலார் - புத்தபீடிகை

III) அ. தமிழாக்கம் (4 மட்டும்):

4×1= 4

1. Kindness cannot be bought.

2. Live not to eat but eat to live.

3. Calm after the storm.

4. No advice like father's.

5. Measure is treasure.

6. No smoke without fire.

ஆ) மனப்பாடம்:

1½+1=2½

1. "அன்னை நாட்டின்" எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

2. "மனத்துக்கண் ....." எனத் தொடங்கும் குறட்பாவை அடிமாறாமல் எழுதுக:

IV. அ) குறுவினா (எவையேனும் 5):

5 × 1½ =7½

1. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?

2. யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?

3. திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

4. யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

5. ஒரு நாளும் விட்டுச் செல்லாதது எது?

6. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?

7. நீங்கள் அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயர்களை எழுதுக?

8. உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது?

V. சிறுவினா (எவையேனும் 2):

2× 2 = 4

1. கோமுகி என்பதன் பொருள் யாது?

2. பராபரக் கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?

3. எல்லா உயிர்களுக்கும் மகிழ்வோடு வாழப் புத்தபிரான் கூறும்

அறிவுரைகள் யாவை?

4. கைலாஷ் சத்தியார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த

இளமைக்கால நிகழ்வு யாது?

VI. துணைப்பாடம் (ஏதேனும் ஒன்று மட்டும்):

1× 2 = 2

1. வேலுநாச்சியார்

2. பாதம்

3. மனிதநேயம்

VII. கடிதம்: (ஏதேனும் ஒன்று மட்டும்)

1× 2 = 2

1. நூல்கள் வேண்டி பதிப்பகத்தார்க்கு கடிதம் எழுதுக.

2. குப்பைகளை அகற்ற வேண்டி கடிதம் எழுதுக.